

வீட்டிலிருந்து படிக்கும் மாணவ- மாணவியருக்கான தொழில்நுட்ப அணுகல் வசதி

பெற்றோர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தகவல்கள்

இணையவழி மூலவளங்கள், இணையம் சாரா மூலவளங்கள் மற்றும் பயிற்சி ஏடுகள், பாடப் புத்தகங்கள் என்பவற்றை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட மூலவளங்கள் போன்ற பல வடிவங்களில் வீட்டிலிருந்து கற்கும் கல்வி இடம்பெறுகிறது.

COVID-19 பெருந்தொற்றுக் காலத்தில் தமது கல்வியை வீட்டிலிருந்தே தொடர ஆயிரக் கணக்கான NSW மாநில மாணவ-மாணவியருக்கு ஏது செய்யும் வகையில் தேவைகள் உள்ள மாணவ-மாணவியருக்கு டிஜிட்டல் சாதனங்கள் இரவல் வழங்கப்படும். Year 12 மாணவர்களுக்கு முந்துரிமை கொடுத்து, தேவைப்படும் மாணவ-மாணவியருக்குக் கூடிய விரைவில் மூலவளங்களை அளிப்பதில் 'NSW கல்வித் திணைக்களம்' முழுக் கவனம் செலுத்திவருகிறது.

மடிக் கணினி, டேப்ளட் அல்லது இண்டெர்னெட் இணைப்பு இல்லாத வீடுகளில் உள்ள மாணவ-மாணவியர் தமது பாடங்களைத் தொடர்ந்து பெறும் வழிகளைக் கண்டறியும் முயற்சிகளில் 'திணைக்களம்' தற்போது ஈடுபட்டுவருகிறது.

இயலும் தருணங்களில், கூடுதல் சாதனங்களை அளிக்கப் பாடசாலைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன, மற்றும் முடியுமான வேளைகளில் பாடசாலைக்கு உரிய சாதனங்களை இரவலாகக் கொடுத்துள்ளன. மேலும், பாடசாலைகளினால் வழங்கப்படுவதிலுள்ள பற்றாக்குறைகளை நிவர்த்திக்கும் வகையில் மேலதிக சாதனங்களை ஏற்பாடு செய்யத் 'திணைக்களம்' நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

மாணவ-மாணவியரது படிப்பிற்குத் தேவைப்படும் தொழில் நுட்ப சாதனங்களின் எண்ணிக்கையைப் பற்றிய அறிவுரைகளைப் பாடசாலை அதிபர்கள் திணைக்களத்திற்கு அளித்துவருகிறார்கள். NSW அரசு பாடசாலைகளிலுள்ள மாணவ-மாணவியருக்குப் படிப்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பது அதி முக்கியம் வாய்ந்தது, மற்றும் தொழில்நுட்ப சாதன வசதிக் குறைவுகளை அடையாளம் காண்பதில் உதவுமாறு மாநிலத்திலுள்ள 2,200 அரசு பாடசாலை அதிபர்களைத் 'திணைக்களம்'த்தின் 'பாடசாலைக் கல்வித் தொடர் ஆய்வுக்குழு' கேட்டுள்ளது.

'உயர் பாடசாலைச் சான்றிதழ்' (Higher School Certificate (HSC))வகுப்பில் உள்ள மாணவ-மாணவியர், இயலாமை உள்ள அல்லது விசேட உபகரணங்கள் தேவைப்படும் மாணவ-மாணவியர், கிராமிய மற்றும் தொலைதூர சமூகங்களில் வாழும் மாணவ-மாணவியர், தமது வீட்டிற்கு வெளியே வைத்துப் பராமரிக்கப்படும் இள வயதினர் மற்றும் தாழ்ந்த சமூகப்-பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு முந்துரிமை அளிக்கப்படும்.

COVID-19 பெருந்தொற்றுக் காலத்தில் இணையவழிக் கற்றலில் உதவியாக இருப்பதற்காக இருப்பில் இருந்த சாதனங்களை சில பாடசாலைகள் ஏற்கனவே மாணவ-மாணவியருக்குக் கொடுத்துள்ளன, மற்றும் உள்ளூர்த் தேவைகளின் அடிப்படையில் இதைத் தொடர்ந்து செய்துவரும்.

தூரக் கல்வியை மேற்கொள்ளும் NSW அரசு பாடசாலை மாணவ-மாணவியருக்குத் 'திணைக்களம்' பல வடிவங்களிலான உதவிகளைத் தொடர்ந்து அளித்துவரும். இண்டெர்னெட் இணைப்பு வசதி மற்றும் கைப்பேசி அல்லது தொலைபேசி சேவைகள் இல்லாத பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியருக்குப் பயிற்சி ஏடுகளும் பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்ட தாள் வடிவில் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் அவர்களுடைய பாடசாலைச் சமூகத்தினருடன் தொடர்புகொண்டு செயல்பட்டு மேற்கொள்ளும் முடிவாகும் இது, மற்றும் இந்த அசாதாரணமான காலத்தில், எவ்வொரு மாணவ-மாணவியரும் பிரதிஅனுசூலம் எதற்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதிசெய்யத் 'திணைக்களம்' தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை

உங்களுக்கு மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால், உங்கள் பாடசாலையின் அதிபரை அழையுங்கள். உங்களுடைய விசாரிப்பில் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால் 131 450-இல் 'தொலைபேசி மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை'யினை அழைத்து உங்கள் மொழியில் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமெனக் கேளுங்கள். இச் சேவை உங்களுக்குக் கட்டணம் இல்லாமல் கிடைக்கும்.